

## வரையறுக்கப்பட்ட பீபில்ஸ் டரவல்ஸ் (தனியார்) கம்பனியின் -2016/ 2017

வரையறுக்கப்பட்ட பீபில்ஸ் டரவல்ஸ் (தனியார்) கம்பனியின் (“கம்பனி”) 2017 மார்ச் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான விரிவான வருமானக் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளினதும் ஏனைய விளக்கத் தகவல்களினதும் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2017 மார்ச் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன.

இலங்கை சனநாயக சோசலிச குடியரசு அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரைக்கமைய இந்த அறிக்கை வழங்கப்பட்டது.

### 1.2 நிதிக்கூற்றுக்களுக்கான சபையின் பொறுப்பு

இந்நிதிக்கூற்றுக்களை இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க தயாரித்து நியாயமாகச் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென சபை நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு பணிப்பாளர் சபை (“சபை”) பொறுப்பாக உள்ளது.

### 1.3 கணக்காய்வாளரின் பொறுப்பு

எனது கணக்காய்வின் அடிப்படையில் இந்நிதிக்கூற்றுக்களின் மீது அபிப்பிராயம் தெரிவிப்பது எனது பொறுப்பாகும். இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு இணங்க எனது கணக்காய்வின் நான் மேற்கொண்டேன். ஒழுக்கநெறி வேண்டுகளுடன் நான் இணங்கி நடப்பதனையும் நிதிக்கூற்றுக்கள் பொருண்மையான பிறழ் கூற்றுக்கள் அற்றவையா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதற்கும் கணக்காய்வு திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படுவதனையும் இந்நியமங்கள் வேண்டுகின்றன.

நிதிக்கூற்றுக்களிலுள்ள தொகைகளையும் வெளிப்படுத்தல்களையும் பற்றிய கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்வதற்கான செயற்பாட்டு நடைமுறைகளில் கணக்காய்வு ஈடுபடுகின்றது. மோசடி அல்லது தவறுகள் காரணமாக நிதிக்கூற்றுக்களின் பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் மதிப்பீட்டினை உள்ளடக்கும் கணக்காய்வாளரின் தீர்மானம் மீது தெரிவு செய்யப்பட்ட நடைமுறைகள் தங்கியுள்ளது. அந்த ஆபத்தினை மதிப்பீடு செய்கையில் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைக்கும் வகையில் கம்பனியின் நிதிக்கூற்றுக்களைத் தயாரித்தல் மற்றும் நியாயமாகச் சமர்ப்பித்தலுக்குரிய உள்ளகக் கட்டுப்பாடுகளை கணக்காய்வாளர் கருத்தில் கொள்கின்றாரேயன்றி கம்பனியின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் வினைத்திறனின் மீது அபிப்பிராயம் தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல. சபையினால் பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தமான தன்மையினையும் சபையால் மேற்கொண்ட கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மதிப்பாய்வு செய்தல் அத்துடன் நிதிக்கூற்றுக்களின் ஓட்டுமொத்தச் சமர்ப்பித்தலினை மதிப்பாய்வு செய்தல் என்பவற்றினையும் கணக்காய்வு உள்ளடக்கியுள்ளது.

எனது கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வு சான்றுகளை நான் பெற்றுக் கொண்டுள்ளேன் என நான் நம்புகின்றேன்.

## 2. நிதிக்கூற்றுக்கள்

### 2.1 அபிப்பிராயம்

2017 மார்ச் 31 இல் உள்ளவாறான கம்பனியின் நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

#### 2.1.1 ஏனைய சட்டரீதியான மற்றும் பிரமாணரீதியான தேவைப்பாடுகள் மீதான அறிக்கை

2007 இன் 07 ஆம் இலக்க கம்பனிகள் அதிகாரச் சட்டத்தின் 163(2) ஆம் பிரிவின் மூலம் வேண்டப்பட்டவாறு, நான் பின்வருமாறு குறிப்பிடுகின்றேன்.

(அ) அபிப்பிராயத்திற்கான அடிப்படையும் கணக்காய்வின் நோக்கெல்லை மற்றும் வரையறைகளும் மேற்குறிப்பிடப்பட்டவாறு உள்ளன.

(ஆ) எனது அபிப்பிராயத்தில் :

- கணக்காய்விற்கு அவசியமானதும், இதுவரையான எனது ஆய்வின் மூலம் தென்படுவதும், முறையான கணக்கீட்டுப் பதிவேடுகள் கம்பனியால் வைத்திருக்கப்படுகின்றமை போன்ற எல்லா தகவல்களும் விளக்கங்களும் நான் பெற்றிருக்கின்றேன்.
- 2007 இன் 07 ஆம் இலக்க கம்பனிகள் அதிகாரச் சட்டத்தின் 151 ஆம் பிரிவின் தேவைப்பாடுகளுடன் கம்பனியினது நிதிக்கூற்றுக்கள் இணங்குகின்றன என்றும்,

நான் அபிப்பிராயப்படுகின்றேன்.

### 2.2 நிதிக்கூற்றுக்கள் மீதான கருத்துரைகள்

#### 2.2.1 கணக்கீட்டு கொள்கைகள்

கணக்கீட்டு கொள்கைகளின் கீழ், கம்பனியின் அனைத்து வருமானத்தினை தோற்றிவிக்கும் பரப்புக்களும் குறிப்பிடப்படல் வேண்டுமென வேண்டப்படுகின்றது. எவ்வாறாயினும், நிதிக்கூற்றுக்களின் கணக்கீட்டு கொள்கைகளின் கீழ் ஹோட்டல் இட ஒதுக்கீட்டிலிருந்து உழைக்கப்பட்ட வருமானம், விசாக்கள் மற்றும் மீள்நிதியிடல் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

#### 2.2.2 கணக்காய்விற்கான சான்றுகளின்மை

கீழே காட்டப்பட்ட ஒவ்வொரு விடயங்களுக்கும் குறிப்பிடப்பட்ட பின்வரும் ஆவணரீதியான சான்றுகள் கணக்காய்விற்கு கிடைக்கக்கூடியதாக மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

<u>கணக்குகளின் வகை</u>	<u>தொகை</u>	<u>கிடைக்கப்பெறாத சான்று</u>
	<u>ரூபா.</u>	
கடன்பட்டோர்கள்	64,445,735	மீதிகளின் உறுதிப்படுத்தல்
வாடகைச் செலவினம்	65,000	உடன்படிக்கை

வெளிநாட்டு போக்குவரத்து 171,635  
செலவினங்கள்

நிகழ்ச்சித்திட்ட பட்டியல், விமானப்  
பயணச்சீட்டு, கடவுச் சீட்டுக்களின்  
பிரதிகள் மற்றும்  
பங்குபற்றியோர்களின் விபரங்கள்  
போன்ற செலவினங்களினை  
உறுதிப்படுத்துவதற்கான  
தொடர்புடைய ஆவணங்கள்

### 2.3 பெறவேண்டிய மற்றும் செலுத்தவேண்டிய கணக்குகள்

கம்பனியின் கடன் கொள்கையின் பிரகாரம், கடன்பட்டோர் கடன் காலப்பகுதி 15 நாட்களாகக் காணப்பட்டது. எவ்வாறாயினும், பதவியணியினர் கடன்பட்டோர்கள் ரூபா 2,598,070 தொகையும் நிறுவன கடன்பட்டோர்கள் ரூபா 3,429,979 தொகையும் ஒரு மாதத்தினை விடவும் அதிகமாக அறவிடப்பட்டது தொடர்ந்தும் காணப்படுகின்றது.

### 2.4 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்களுடன் இணங்காமைகள்

கணக்காய்வில் அவதானிக்கப்பட்ட இணங்காமைச் சந்தர்ப்பங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்களுடனான தொடர்பு

இணங்காமைகள்

(அ) 2006 இன் 10 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் (திறுத்தியமைக்கப்பட்டது) சட்டம்

(i) 117 ஆம் பிரிவு

(ii) 114 ஆம் பிரிவு

கம்பனி இயக்குனர் கட்டணங்கள் மீதான ரூபா 11,000 உழைக்கும் போதே செலுத்தும் வரியினை (பிஏவைஈ) கழித்திருக்கவில்லை

(i) தொடர்ச்சியாக செலுத்தப்பட்ட போக்குவரத்துப் படிகள் பிஏவைஈ வரியின் கழிப்பனவுக்கு கருத்திற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

(ii) சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம், ஊக்க ஊதியம் செலுத்துகை ஒட்டு மொத்த தொகை செலுத்துகையொன்றாகக் கருத்திற்கொள்ளப்படுகின்றதுடன் அதற்கமைய பிஏவைஈ வரி கழிக்கப்படல் வேண்டும். எவ்வாறாயினும், கம்பனி இதனுடன் இணங்கியிருக்கவில்லை.

(ஆ) 2008 இன் 10 ஆம் மற்றும் 2011 இன் 13 ஆம் இலக்க சட்டங்களினால் (திருத்தம்) திருத்தியமைக்கப்பட்டவாறு 2006 இன் 12 ஆம் இலக்க முத்திரை தீர்வைச் சட்டம்

ஏதாவது பணம் அல்லது ஏனைய ஆதனத்தின் பெறுகை அல்லது செலுத்துகையொன்றின் தொகை ரூபா 25,000 இனை விஞ்சும் பொழுது ரூபா 25.00 அறவிடப்படல் வேண்டும். எவ்வாறாயினும், கம்பனி முத்திரை தீர்வை கழிப்பனவின் நோக்கத்திற்கு அனைத்து தொடர்புடைய பெறுகை அல்லது பதிவழித்தலினை கருத்திற்கொண்டிருக்கவில்லை.

### 3. நிதிசார் மீளாய்வு

#### 3.1 நிதிசார் விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் பிரகாரம், மீளாய்வாண்டிற்கான கம்பனியின் தொழிற்பாடுகளிலிருந்தான வரிக்கு முன்னரான தேறிய இலாபம் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டிற்கான வரிக்கு முன்னரான தேறிய இலாபம் ரூபா 13,462,229 உடன் ஒப்பிடும் போது ரூபா 15,479,011 ஐ விளைவித்திருந்தமையால் மீளாய்வாண்டின் போது நிதிசார் விளைவுகளில் ரூபா 2,016,782 அல்லது 14.98 சதவீதமான முன்னேற்றமொன்றினைச் சுட்டிக்காட்டுகின்றது. ஹோட்டல் இட ஒதுக்கீடு மற்றும் ஏனைய சுற்றுலாக்கள் மற்றும் வட்டி வருமானம் ரூபா 2,198,444 அல்லது 15.07 சதவீதத்தினால் அதிகரித்தமை இந்த முன்னேற்றத்திற்கு பிரதான காரணமாக பங்களித்திருந்தன.

#### 3.2 பகுப்பாய்வு நிதிகள் மீளாய்வு

##### 3.2.1 முக்கியமான கணக்கீட்டு விகிதங்கள்

கணக்காய்விற்கு கிடைக்கக்கூடியதாக மேற்கொள்ளப்பட்ட நிதிக்கூற்றுக்கள் மற்றும் தகவல்களின் பிரகாரம், முன்னைய 05 ஆண்டுகளுடன் ஒப்பிடப்பட்டு மீளாய்வாண்டிற்கான சில முக்கிய விகிதங்கள் கீழே தரப்படுகின்றன.

விகிதங்கள்	2016/2017	2015/2016	2014/2015	2013/2014	2012/2013
<b>இலாபத்தன்மை விகிதங்கள் (சதவீதம்)</b>					
தேறிய இலாப விகிதம் (என்பி விகிதம்)	26.67	24.64	22.83	25.45	27.04
மொத்தச் சொத்துக்கள் மீதான திரும்பல் (ஆர்ஓஏ)	9.13	9.43	10.24	11.89	9.76
உரிமை மீதான திரும்பல் (ஆர்ஓஈ)	17.94	18.51	19.19	22.90	21.79
<b>செயற்பாட்டு விகிதம்</b>					
கடன்பட்டோர் புரள்வு விகிதம் (தடவைகளின் எண்ணிக்கை)	0.77	1.02	1.05	1.15	1.10
<b>திரவத்தன்மை விகிதங்கள்</b>					
நடைமுறை விகிதம் (தடவைகளின் எண்ணிக்கை)	1.47	1.38	1.45	1.44	1.13

இது தொடர்பில் பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

(அ) சிறந்த தொழிற்பாட்டு மூலதன முகாமைத்துவத்திற்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட நியமன விகிதம் 02 ஆகக் காணப்பட்டதுடன் கடந்த ஐந்து ஆண்டுகளின் போது கம்பனியின் நடைமுறை விகிதம் தாழ்வாகக் காணப்பட்டது.

(ஆ) கடன் புரள்வு விகிதம் 2012/2013 ஆம் ஆண்டில் 1.10 இலிருந்து 2016/2017 ஆம் ஆண்டில் 0.77 இற்கு குறைவடைந்திருந்தது. இது கம்பனியின் பலவீனமான கடன் சேகரிப்பு செயல்முறை மற்றும் மோசமான கடன் கொள்கையினை பிரதிபலிக்கின்றது.

#### 4. செயற்பாட்டு மீளாய்வு

##### 4.1 செயலாற்றல்

பிரயான முகவரரொன்றாக மற்றும் தரகு முகவரரொன்றாக வியாபாரத்தினை நடாத்திச் செல்லுவது கம்பனியின் பிரதான நோக்கமாக காணப்பட்டது. எவ்வாறாயினும், 2003 யூன் 02 ஆந் திகதிய பீஈ/12 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கையின் 5.1.3 பிரிவின் பிரகாரம் கூட்டிணைந்த திட்டம் மற்றும் செயல் நடவடிக்கைத் திட்டமொன்று தயாரிக்கப்பட்டிருக்காததுடன் கம்பனியினால் கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை. மேலும், முக்கிய செயலாற்றல் குறிகாட்டிகள் (கேபிஐ'எஸ்) மீதான வருடாந்த இலக்குகள் கம்பனியினால் அமைக்கப்பட்டிருக்கவில்லை. ஆகையால் எதிர்பார்க்கப்பட்ட இலக்குடன் ஒப்பிட்டு கம்பனியின் உண்மை செயலாற்றலினை மதிப்பிட முடியாதிருந்தது.

##### 4.2 முகாமைத்துவ பலவீனங்கள்

###### 4.2.1 அரசு நிறுவனங்களிடமிருந்தான வருமதிகள்

மொத்த வியாபார கடன்பட்டோர் ஆன ரூபா 69,779,197 மீதியில், ரூபா 57,361,326 ஆன தொகையொன்று அல்லது 82 சதவீதத்தினைப் பிரதிபடுத்துகின்றவை அரசு நிறுவனங்களிடமிருந்து பெறவேண்டியவையாகக் காணப்பட்டன. கடன் கொள்கையின் பிரகாரம், அந்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன் காலப்பகுதி 15 நாட்களாகக் காணப்படுகின்றது. எவ்வாறாயினும், அந்த நிறுவனங்களின் மொத்த வருமதியான மீதியில், ரூபா 5,182,959 தொகையொன்று அல்லது 9 சதவீதம் கடன் காலப்பகுதியின் 90 நாட்களினை மிகைத்திருந்தது. நீண்ட வருமதியாகவுள்ள கடன்பட்டோர் மீதிகளினை அறவிடுவதற்கு கம்பனி வினைத்திறனான நடவடிக்கையினை எடுத்துக்காமை, மேலும், அவதானிக்கப்பட்டது.

###### 4.2.2 வருமானம்

கம்பனியின் பிரதான வருமான பிறப்பாக்கியாக பிரயாண இலாபம் காணப்பட்ட போதிலும், பின்வரும் பிரயாணங்கள் ஆண்டின் போது கம்பனிக்கு ரூபா 1,305,914 மொத்த நட்டமொன்றினை பிறப்பிந்திருந்தது. விபரங்கள் கீழே காட்டப்பட்டுள்ளன.

பிரயாணம்	காலப்பகுதி	நட்டத் தொகை
		ரூபா.
CLT 205 - யூகே	30/07/2016 - 22/07/2016	1,274,474
CLT 216 - டீஏம்	12/10/2016 - 22/10/2016	31,440
		1,305,914

## 5. கணக்களிப்பொறுப்பும் நல்லாளுகையும்

### 5.1 கணக்காய்வுக் குழு

2003 யூன் 02 ஆம் திகதிய பீஈஐ/12 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கையின் 7.4.1 ஆம் பிரிவின் பிரகாரம் மீளாய்வாண்டின் போது கம்பனியினால் கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழு கூட்டங்கள் நடாத்தப்பட்டிருக்கவில்லை.

### 5.2 பாதீட்டுக் கட்டுப்பாடு

மீளாய்வாண்டிற்கான பாதிடப்பட்ட மற்றும் உள்ளபடியான வருமானத்திற்கிடையே 07 சதவீதம் தொடக்கம் 21 சதவீதம் வரையிலான வீச்சில் குறிப்பிடத்தக்களவு வேறுபாடுகள் அவதானிக்கப்பட்டமையினால், பாதிடானது ஒரு வினைத்திறன் வாய்ந்த முகாமைத்துவக் கட்டுப்பாட்டுக் கருவியாக பயன்படுத்தப்பட்டிருக்காமையை சுட்டிக்காட்டுகின்றது.

## 6. முறைமைகள் மற்றும் கட்டுப்பாடுகள்

முறைமைகள் மற்றும் கட்டுப்பாடுகளில் அவதானிக்கப்பட்ட குறைபாடுகள் காலத்திற்குக் காலம் கம்பனியின் தலைவரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டன. பின்வரும் கட்டுப்பாட்டுப் பரப்புக்கள் தொடர்பில் விசேட கவனம் தேவைப்படுகின்றது.

### கட்டுப்பாட்டுப் பரப்பு

(அ) கணக்கீடு

### அவதானிப்புக்கள்

- இலாபம் அல்லது நட்டத்தினை கணிப்பிடுவதற்கு ஒவ்வொரு பிரயாணத்திற்கும் தனித்தனியாக பேரேட்டுக் கணக்குகள் பராமரிக்கப்பட்டிருந்த போதிலும், உரிய பிரயாண கணக்குகளின் மீதான நட்டங்களினை தவிர்ப்பதற்கு நடைமுறைப் பொறுப்பு பிரயாண பேரேட்டுக் கணக்குகளுக்கிடையே நட்டப்பதிவுகள் பதியப்பட்டிருந்த சில சந்தர்ப்பங்கள் அவதானிக்கப்பட்டது.

- கம்பனியினால் பதியப்பட்ட நட்டப்பதிவுகள் கம்பனியின் அங்கீகாரம் பெற்ற உத்தியோகத்தரினால் அனுமதிக்கப்படவில்லை. ஆகையினால், நட்டப்பதிவுகளைப் பதிவதற்கான இரட்டை கட்டுப்பாட்டு முறைமை காணப்பட்டிருக்கவில்லை.

(ஆ) பிரயாணங்கள்

- ஒவ்வொரு பிரயாணத்திற்கும் தனித்தனியான கோவையொன்றினை கம்பனி பராமரித்திருந்த போதிலும், பிரயாணத்தின் அனுமதிக்கப்பட்ட பாதீடு, வாடிக்கையாளர்களின் இறுதியாக்கப்பட்ட பட்டியல், தொடர்புடைய அனைத்து ஆவணங்களும் பிரதிகள் போன்ற தேவையான அனைத்து ஆவணங்களையும் கோவை உள்ளடக்கியிருக்கவில்லை. மேலும், கோவைகள் முறையாக குறியிட்டிருக்கவில்லை.

(இ) வியாபார மற்றும் ஏனைய வருமதிகள்

- ஒவ்வொரு வாடிக்கையாளரின் பெயரின் கீழ் பெறவேண்டிய மீதிகளை பராமரிப்பதற்கு பதிலாக, வாடிக்கையாளர்களினை கையாளுகின்ற ஊழியர்களின் பெயரின் கீழ் மீதிகளை உள்ளடக்குகின்ற பட்டியலொன்றை கம்பனி பராமரித்திருந்தது.

(ஈ) காசு மற்றும்  
சமனானவைகள்

காசுக்கு -

காசுக் கையிருப்பின் (பீஏ 005) காசுப் புத்தகக் கணக்கு சேகரிப்புக் கணக்கொன்றாகக் காணப்படுகின்றதுடன் நாள்தோறும் சேகரிக்கப்பட்டவை ஒவ்வொரு நாளின் இறுதியிலும் மக்கள் வங்கியின் குயின்ஸ் கிளையில் வைப்பிலிடப்படுவதுடன் பி.ப 3.00 க்கு பின்னரான சேகரிப்பு தொடர்ந்து வரும் நாளில் வைப்புச் செய்யப்படுகின்றது. எவ்வாறாயினும், அதே நாளில் வங்கிக்கு வைப்புச் செய்யப்பட்டிராது ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு காசு கையில் வைத்திருந்த சில சந்தர்ப்பங்கள் அவதானிக்கப்பட்டன.